



ශ්‍රී ලංකා මහ බැංකුව  
இலங்கை மத்திய வங்கி  
CENTRAL BANK OF SRI LANKA

## தொடர்பூட்டல் திணைக்களம்

30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை

தொலைபேசி : 2477424, 2477423, 2477418

தொலைநகல்: 2346257, 2477739

மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்தளம்: [www.cbsl.gov.lk](http://www.cbsl.gov.lk)

# பத்திரிகை வெளியீடு

வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2019.02.22

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 பெப்ரவரி 21இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கப்படுகின்ற நியதி ஒதுக்கு விகிதத்தை 2019 மார்ச் 01இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 1.00 சதவீதப் புள்ளியினால் 5.00 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. நாணயச் சபையானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் மாற்றமின்றிப் பேணுவதற்கு தீர்மானித்ததுடன், அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன முறையே தற்போதைய 8.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் காணப்படும். பொருளாதாரமானது அதனுடைய உள்ளார்ந்த வளத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் உறுதியாக பேணவேண்டிய பரந்த நோக்குடன், உள்நாட்டு பொருளாதாரம், நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து நாணயச் சபையானது இந்த முடிவுக்குவந்தது.

பொருளாதார வளர்ச்சியானது அதன் உள்ளார்ந்த ஆற்றலிற்குக் கீழேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது

கிடைக்கப்பெற்ற முதன்மைக் குறிகாட்டிகள் மற்றும் தற்போதைய எறிவுகள், இலங்கையில் உண்மைப் பொருளாதார வளர்ச்சியானது 2018ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுப்பகுதியில் தொடர்ந்தும் குறைந்தளவிலேயே காணப்படுமென்பதனையும் 2019ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது மெதுவடைந்த வீதத்தில் எதிர்பார்க்கப்படுவதனையும் எடுத்துக்காட்டுகின்றன. குறைந்தளவிலான பணவீக்கச் சூழல், போட்டித்தன்மையான செலாவணி வீதம் மற்றும் முதலீடுகளிற்கு ஆதரவளிக்கின்ற பொருத்தமான கொள்கைகள் என்பனவற்றிலிருந்து நன்மைகளை பெறுவதனுடாக பொருளாதாரமானது நடுத்தர காலத்தில் அதனுடைய உள்ளார்ந்த ஆற்றலைப் படிப்படியாக அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

## 2019 சனவரியில் பணவீக்கமானது அதிகரிப்பினைப் பதிவு செய்த போதும், நடுத்தரகாலத்தில் பணவீக்கத் தோற்றுப்பாடு சாதகமானதாகவே தொடர்ந்துமிருக்கின்றது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (கொடுவிசு, 2013=100) மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தேடுவிசு, 2013=100) ஆகிய இரண்டினதும் ஆண்டிற்கு ஆண்டு மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறு, முதன்மைப் பணவீக்கம் மற்றும் மையப் பணவீக்கம் 2019 சனவரியில் அதிகரித்தமைக்கு வீட்டுவாடகை மற்றும் கல்வி போன்ற குறிப்பிட்ட வகைகளின் உயர்வான செலவினத்தினால் தூண்டப்பட்ட உணவல்லா பணவீக்கத்தின் அதிகரிப்பே பிரதானமான காரணமாக அமைந்தது. எரிபொருள் விலைகளில் செய்யப்பட்ட அண்மைய மேல்நோக்கிய திருத்தங்கள் மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களின் நிருவாக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு என்பன எதிர்வரும் மாதங்களில் சில தற்காலிக விலை அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும். எவ்வாறாயினும், உள்நாட்டு வழங்கல் பக்க அபிவிருத்திகள் எதிர்வரும் காலப்பகுதியில் சாதகமாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2019 இலும் அதற்கு அப்பாலும் பணவீக்கமானது விரும்பத்தக்க 4 - 6 சதவீதத்திற்கிடையில் நிலைத்திருக்கும் என்பதனை எறிவுகள், குறித்துக்காட்டுகின்றன.

## உலகளாவிய பொருளாதார நிலைமைகளின் சவால்களுக்கு மத்தியிலும் 2019இன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறை ஓரளவு முன்னேற்றங்களைக் காட்டியிருக்கிறது

ஏற்றுமதியின் மிதமான வளர்ச்சிக்கு மத்தியில் உந்து ஊர்திகள் மற்றும் அத்தியாவசியமல்லாப் பொருட்களின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவதற்காக அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகளின் காரணமாக குறிப்பாக 2018இன் பிற்பகுதியில் இறக்குமதிச் செலவினத்தில் மெதுவான போக்கொன்று அவதானிக்கப்பட்டது. இவ்வபிவிருத்திகள் 2018 நவம்பரிலும் திசெம்பரிலும் வர்த்தகப் பற்றாக்குறையினை குறிப்பிடத்தக்களவிற்கு கட்டுப்படுத்தின. 2018இல் சுற்றுலாவிலிருந்தான வருகைகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கிற்கு தொடர்ந்தும் ஆதரவளித்த போதும் தொழிலாளர் பணவனுப்பல்கள் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கில் 2019இன் இதுவரையான காலப்பகுதியில் அரசு பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் தேறிய உட்பாய்ச்சலொன்றைப் பதிவுசெய்தன. உலகளாவிய நிதியியல் நிலைமைகள் மாற்றமடைந்து வருகின்றமையுடன் சேர்ந்து அரசு பிணையங்கள் சந்தைக்கு ஏற்பட்ட தேறிய உட்பாய்ச்சல்களும் இறக்குமதிகளில் காணப்பட்ட மெதுவான போக்கும் இலங்கை ரூபா ஓரளவிற்கு வலுவடைவதற்கு பக்கபலமாக விளங்கின. அதேவேளை, இலங்கை 2019 சனவரியில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் அட்டவணையிடப்பட்ட மீள்கொடுப்பனவினைப் பூர்த்திசெய்தது. 2019 சனவரி இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 6.2 பில்லியன்களாக விளங்கியதுடன் இது 3.4 மாதங்களுக்கான இறக்குமதிகளிற்கு நிதியிட போதுமானதாகக் காணப்பட்டது.

## உள்நாட்டு பணச் சந்தையில் தொடர்ந்தும் நிலவும் இறுக்கமான திரவத்தன்மை

2018 நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் 1.50 சதவீதப் புள்ளிகளால் 6.00 சதவீதத்திற்கு நியதி ஒதுக்கு விகிதத்தினைக் குறைத்ததனூடாக திரவத்தன்மை உள்ளீடு செய்யப்பட்டமைக்கிடையிலும் உள்நாட்டு பணச் சந்தையில் திரவத்தன்மை பற்றாக்குறை நிலைமைகள் தொடர்ந்தும் உயர் மட்டத்திலேயே காணப்பட்டன. இறுக்கமான திரவத்தன்மை சூழலொன்றில் மத்திய வங்கி திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை பொருத்தமான விதத்தில் மேற்கொண்ட அதேவேளையில், குறுகியகால பணச் சந்தை வீதங்களை கொள்கை வீத வீச்சின் மேல் எல்லையில் தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதித்தது. ஏனைய சந்தை வட்டி வீதங்களும் பெயரளவு மற்றும் உண்மை நியதிகள் இரண்டிலும் தொடர்ந்தும் உயர் மட்டத்திலேயே காணப்பட்டன.

இறுக்கமான சந்தைத் திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் உயர் வட்டிவீதங்கள் என்பனவற்றினைக் கருத்திற்கொள்ளாது அரசு துறை மற்றும் தனியார் துறைகள் இரண்டிற்குமான கொடுகடன் 2018இல் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க கூடுதலாகவே காணப்பட்டது. இதற்கு இறக்குமதிகளின் வரையறை தொடர்பில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றிற்கு தனியார் துறை கடன்பாட்டாளர்களின் குறுங்கால விடயங்களுக்குப் பதிலிறுத்தமையே ஓரளவு காரணமாகும். அரசாங்கமும் நிதியிடுவதற்கு உள்நாட்டு மூலங்களின் மீது கூடுதலாகத் தங்கியிருந்த வேளையில் அரசுக்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் பலயீனமான நிதியியல் செயலாற்றமும் கொடுகடன் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கிறது. எனினும், வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமடைந்தமையின் தூண்டுதலினால் விரிந்த பணத்தின் (M<sub>2b</sub>) ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டவாறு 2018 இறுதியில் குறைவடைந்தது.

**நாணயக் கொள்கைத் தீர்மானமானது உள்நாட்டுப் பணச் சந்தையில் திரவத்தன்மைப் பற்றாக்குறையினைக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது**

உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தையின் தற்போதையதும் எதிர்பார்க்கப்படுகின்றதுமான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நாணயச் சபை தற்போதைய நடுநிலையான நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானதாகவிருக்குமென கருதுகின்றது. எனினும், உள்நாட்டு பணச் சந்தையில் பெரிய அளவிலும் விடாப்பிடியாகவும் காணப்படும் திரவத்தன்மைப் பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கியினால் சில கொள்கை ரீதியான தலையீடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானதென நாணயச் சபை கருதுகின்றது. இதற்கமைய, நாணயச் சபை வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீதுமான ஏற்புடைத்தான நியதி ஒதுக்கு விகிதத்தினை 2019 மார்ச் 01 இலிருந்து ஆரம்பமாகும் அடுத்த ஒதுக்குப் பேணல் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் தற்போதைய மட்டமான 6.00 சதவீதத்திலிருந்து 5.00 சதவீதத்திற்கு 1.00 சதவீதப் புள்ளியினால் குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன எவ்விதமாற்றமுமின்றி அவற்றின் தற்போதைய மட்டங்களில் தொடர்ந்தும் இருக்கும்.

**நாணயக் கொள்கைத் தீர்மானம்:**

**நியதி ஒதுக்கு விகிதம் குறைக்கப்பட்டதுடன் கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை**

துணைநில் வைப்பு வசதி வீதம்	8.00%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்	9.00%
நியதி ஒதுக்கு விகிதம்	5.00%

**தகவல் குறிப்பு:**

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களால் ஒரு பத்திரிகை மாநாடானது இன்று, 2019 பெப்ரவரி 22 முற்பகல் 11.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2019 ஏப்பிரல் 10ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புகள்:

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		மாச் 18	யூன் 18	செத் 18	ஒத் 18	நவெ 18	திசெ 18	சன 19
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	4.2	4.4	4.3	3.1	3.3	2.8	3.7
	தேடுவிசு(2013=100)	2.8	2.5	0.9	0.1	1.0	0.4	1.2
மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	3.4	3.4	3.8	3.8	3.4	3.1	5.5
	தேடுவிசு(2013=100)	1.9	1.8	3.1	3.4	3.1	3.1	5.1

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	மாச் 18	யூன் 18	செத் 18	நவெ 18	திசெ 18	மாச் 18	யூன் 18	செத் 18	நவெ 18	திசெ 18
ஒதுக்குப் பணம்	997	999	1,011	942	961	11.8	12.0	11.2	3.3	2.3
விரிந்த பணம் (M <sub>2b</sub> )	6,607	6,748	6,933	7,043	7,128	16.4	14.9	13.1	13.9	13.0
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	106	101	8	(43)	(67)	128.6	141.1	(27.0)	(163.9)	(155.1)
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	6,500	6,646	6,926	7,086	7,195	7.5	8.6	13.1	15.8	16.3
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	2,278	2,273	2,427	2,464	2,515	2.9	1.7	9.2	14.0	16.0
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	557	619	656	715	755	(2.6)	8.5	27.1	41.7	40.7
தனியார் துறைக்கான கொடுகடன்	5,022	5,156	5,356	5,509	5,561	15.3	14.9	15.4	16.2	15.9
விரிந்த பணம் (M <sub>4</sub> )	8,112	8,292	8,502	8,612	8,730	16.7	14.8	12.5	12.4	12.0

மூலம்: இலங்கை மத்திய வங்கி

**அட்டவணை 03: வட்டி வீதங்கள்**

வட்டி வீதம் (%)	மாச்சு 18 முடிவில்	யூன் 18 முடிவில்	செத் 18 முடிவில்	நவெ 18 முடிவில்	திசெ 18 முடிவில்	சன 19 முடிவில்	21 பெப் 2019இல் உள்ளவாறு
<b>மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்</b>							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	7.25	7.25	7.25	8.00	8.00	8.00	8.00
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	8.75	8.50	8.50	9.00	9.00	9.00	9.00
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	8.41	8.50	8.40	8.96	8.95	9.00	8.99
<b>திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)</b>							
91-நாள்	8.17	8.32	8.56	10.01	-	-	9.55
182-நாள்	-	8.85	-	9.99	9.99	9.87	9.87
364-நாள்	9.69	9.39	9.51	11.20	11.20	10.69	10.73
<b>கடன்வழங்கல் வீதங்கள்</b>							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	11.55	11.33	11.74	12.03	12.09	12.27	12.08
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	14.04	14.05	14.27	14.50	14.40	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	14.25	13.94	14.22	14.51	14.44	-	-
<b>வைப்பு வீதங்கள்</b>							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	9.00	8.92	8.69	8.77	8.81	8.85	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	11.41	11.26	10.84	10.81	10.85	10.91	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	10.33	10.57	9.72	10.38	10.94	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி